


V12Acc

விருதுநகர் மாவட்டம்
முதல் திருப்புதல் பொதுத் தேர்வு - 2025



வகுப்பு 12

கால அளவு: 3.00 மணிநேரம்

கனம் குப் பதினியல்

மதிப்பெண்கள்: 90

பகுதி - அ

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

20×1=20

- 1) பொறுப்புகளை காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள்
அ) முதல் ஆ) நட்டம் இ) இலாபம் ஈ) ரொக்கம்
- 2) உரிமையாளரின் சொத்துக்கள் ரூ.85000 பொறுப்புகள் ரூ.21000 எனில் அவருடைய முதல் ரூ. ?
அ) ரூ.85000 ஆ) ரூ.106000 இ) ரூ.21000 ஈ) ரூ.64000
- 3) கடன்விற்பனை தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது
அ) மொத்த கடனாளி க/கு ஆ) மொத்த கடன்நீத்தோர் க/கு
இ) பெறுதற்குரிய மாற்று சீட்டு க/கு ஈ) செலுத்தற்குரிய மாற்றுசீட்டு க/கு
- 4) பெறுதல் செலுத்தல் கணக்கு ஒரு
அ) பெயரளவு க/கு ஆ) சொத்து க/கு இ) ஆள்சார் க/கு ஈ) ஆள்சாரா க/கு
- 5) வருவாய் செலவின க/கு தயாரிப்பதன் மூலம் கண்டறியப்படுவது
அ) இலாபம் (அ) நட்டம் ஆ) ரொக்கம் மற்றும் வங்கியிருப்பு
இ) உபரி (அ) பற்றாக்குறை ஈ) நிதி நிலை
- 6) குறிப்பிட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை
அ) வருவாயின வரவு ஆ) முதலின வரவு
இ) வருவாயின செலவு ஈ) முதலின செலவு
- 7) கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாத போது கூட்டாளி பெற தகுதியுடையது
அ) சம்பளம் ஆ) கழிவு இ) கடன் மீது வட்டி ஈ) முதல் மீது வட்டி
- 8) பின்வருவற்றுள் எது இலாப நட்ட பகிர்வு கணக்கில் காட்டப்படும்
அ) அலுவலக செலவு ஆ) பணியாளர் ஊதியம்
இ) கூட்டாளி ஊதியம் ஈ) கடன் மீதான வட்டி
- 9) ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவில் ஒரு குறிப்பிட்ட தொகை வழக்கமாக எடுக்கும் போது அந்த எடுப்பு மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக
அ) 5.5 மாதங்கள் ஆ) 6 மாதங்கள் இ) 12 மாதங்கள் ஈ) 6.5 மாதங்கள்
- 10) ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாப விகிதமாக கருதப்படுவது
அ) சராசரி இலாபம் ஆ) சாதாரண இலாபவிகிதம்
இ) எதிர்நோக்கும் இலாபம் ஈ) இவற்றில் எதுவுமில்லை
- 11) சராசரி இலாபம் ரூ.25000 மற்றும் சாதாரண இலாபம் ரூ.15000 ஆக இருக்கும் போது உயர் இலாபம்?
அ) 10000 ஆ) 15000 இ) 20000 ஈ) 5000
- 12) ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதனமதிப்பு ரூ.100000 சொத்துகள் ரூ.150000, பொறுப்புகள் ரூ.80000 மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பு?
அ) ரூ.40000 ஆ) ரூ.70000 இ) ரூ.100000 ஈ) ரூ.30000
- 13) 2017ல் கணக்கேட்டின்படி இலாபம் ரூ.35000 இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்ப திரும்ப நிகழ் வருமானம் ரூ.1000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ரூ.2000 எனில் சரிகட்டப்பட்ட இலாபம் ரூ.
அ) ரூ.36000 ஆ) ரூ.35000 இ) ரூ.38000 ஈ) ரூ.34000
- 14) மறுமதிப்பீட்டு கணக்கு ஒரு
அ) சொத்து க/கு ஆ) பெயரளவு க/கு இ) ஆள்சார் க/கு ஈ) ஆள்சாரா க/கு
- 15) கூட்டாளியின் புதிய இலாப பகிர்வை விட பழைய இலாப பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது
அ) முதல் விகிதம் ஆ) தியாக விகிதம்
இ) ஆதாய விகிதம் ஈ) இவற்றுள் எதுவுமில்லை
- 16) பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்
அ) மறுமதிப்பீட்டு இலாபம் ஆ) பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்
இ) புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர் ஈ) முதலீட்டு மாறுபடும் நிதி
- 17) J மற்றும் K இலாப நட்டங்களை 5:3 எனும் விகிதத்தில் பகிர்ந்து வந்தனர் அவர்கள் L என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்து கொண்டனர் தியாக விகிதத்தை கணக்கிடவும்.
அ) 1 : 3 ஆ) 3 : 1 இ) 5 : 3 ஈ) .3 : 5
- 18) மறுமதிப்பீட்டின் போது பொறுப்புகளின் மதிப்பு அதிகரிப்பது?
அ) ஆதாயம் ஆ) இலாபம்
இ) நட்டம் ஈ) மேற்கண்ட எதுவுமில்லை

V12Acc

2

- 19) கூட்டாளி விலகலின் போது பகிரிந்து தரா இலாபங்கள் மற்றும் நட்டங்கள் கூட்டாளிகளுக்கு இந்த அடிப்படையில் பகிர்த்தளிக்கப்படும்
அ) புதிய இலாப பகிர்வு விகிதம் ஆ) பழைய இலாப பகிர்வு விகிதம்
இ) ஆதாய விகிதம் ஈ) தியாகவிகிதம்
- 20) A, B மற்றும் C என்ற கூட்டாளிகள் 4 : 2 : 3 எனும் விகிதத்தில் இலாபநட்டங்களை பகிர்ந்து வந்தனர். தற்போது C விலகுகிறார் A மற்றும் Bயின் புதிய இலாப பகிர்வு விகிதம்
அ) 4 : 3 ஆ) 3 : 4 இ) 2 : 1 ஈ) 1 : 2

பகுதி - ஆ

எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளி. (கட்டாய வினா எண்:30)

7×2=14

- 21) முழுமை பெறா பதிவேடுகள் என்றால் என்ன?
- 22) இலாப நோக்கமற்ற அமைப்பின் முதலின் வரவு ஏதேனும் நான்கினை தரவும்
- 23) உயில் கொடை என்றால் என்ன?
- 24) கூட்டாண்மை வரைவிலக்கணம் தரவும்
- 25) இலாபநட்ட பகிர்வு க/கு ஏன் தயாரிக்கப்பட வேண்டும்?
- 26) பின்வரும் விவரங்களில் இருந்து விடுபட்ட தகவலை காண்க
31.3.2018 அன்று இறுதி முதல் ரூ.80,000
கூடுதல் முதல் ரூ.30,000
எடுப்புகள் ரூ.15,000
01.04.2017 அன்று முதல் ?
31.3.2018 ஆம் ஆண்டு இலாபம் ரூ.25,000
- 27) பின்வரும் விவரங்கள் சீர்காழி பாடகர்கள் சங்கத்தின் வருவாய் செலவின கணக்கில் எவ்வாறு தோன்றும் என காட்டவும்
1.4.2018 அன்று எழுதுபொருள் இருப்பு ரூ.2,600
வாங்கிய எழுதுபொருள் ரூ.6,500
31.3.2018 அன்று எழுதுபொருள் இருப்பு ரூ.2,200
- 28) வெண்ணிலா மற்றும் ஈஸ்வரி இருவரும் கூட்டாளிகள் வெண்ணிலா ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தில் ரூ.5,000 எடுத்து கொண்டார். எடுப்பு மீது வட்டி ஆண்டுக்கு 4% 2018, டிசு 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டு குறிய எடுப்பு மீது வட்டி சராசரி கால முறையை பயன்படுத்தி கணக்கிடவும்
- 29) பின்வரும் விவரங்களில் இருந்து சராசரி இலாபம் கணக்கிடவும்
2016- ரூ.8,000 2017- ரூ.10,000 2018-ரூ.9,000
- 30) கயல், மாலா மற்றும் நீலா என்ற கூட்டாளிகள் தங்கள் இலாபங்களை 2:2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர். கயல் என்பவர் கூட்டாண்மையை விட்டு விலகுகிறார். மாலா மற்று நீலாவுக்கு இடையே உள்ள புதிய இலாப பகிர்வு விகிதம் 3:2 ஆதாய விகிதத்தை கணக்கிடவும்.

பகுதி - இ

எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளி. (கட்டாய வினா எண்:40)

7×3=21

- 31) முழுமை பெறா பதிவேடுகளின் குறைபாடுகள் யாவை?
- 32) வருவாய் செலவின கணக்கு என்றால் என்ன?
- 33) கூட்டாண்மையின் சிறப்பியல்புகள் யாவை?
- 34) உயர் இலாப முறையில் எவ்வாறு நற்பெயர் கணக்கிடப்படுகிறது?
- 35) பின்வரும் விவரங்களில் இருந்து கடன் கொள்முதலை கணக்கிடவும்
தொடக்க கடனீந்தோர் ரூ.1,70,000
கொள்முதல் திருப்பம் ரூ.20,000
கடனீந்தோர்க்கு செலுத்தியது ரூ.4,50,000
இறுதி கடனீந்தோர் ரூ.1,90,000
- 36) ஒரு சங்கத்தில் 2017 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டு குறிய இறுதி கணக்குகளில் பின்வரும் விவரங்கள் எவ்வாறு தோன்றும்?
2016-17ல் பெற்ற சந்தா ரூ.25,000 இதில் 2015-16ஆம் ஆண்டுகான சந்தா ரூ.2,000 மற்றும் 2017-18 ஆம் ஆண்டுகான சந்தா ரூ.1,500 சேர்ந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டிற்கான சந்தா ரூ.500 இன்னும் பெற வேண்டி உள்ளது.
- 37) விமல் மற்றும் ஆதி என்ற இரு கூட்டாளிகள் 2:1 எனும் விகிதத்தில் இலாபநட்டத்தை பகிர்ந்து வந்தனர். அவர்கள் ஜெயம் என்பவரை 1/4 பங்குக்கு கூட்டாளியாக சேர்ந்தனர், புதிய இலாப பகிர்வு விகிதம் மற்றும் தியாக விகிதம் கணக்கிடவும்
- 38) அஞ்சலி மற்றும் நித்யா என்ற கூட்டாளிகள் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வருகின்றனர் அவர்கள் பிரமிளா என்பவரை 1.1.2018 அன்று கூட்டாளியாக சேர்ந்தனர். அந்நாளில் அவர்கள் இருப்புநிலை குறிப்பில் சொத்துக்கள் பக்கத்தில் பகிர்ந்து தரா நட்டம் ரூ.40,000 ஆக இருந்தது. சேர்ப்பின்போது பகிர்ந்து தரா நட்டத்தை பகிர்வதற்கான குறிப்பேட்டு பதிவு தருக.
- 39) ஒரு நிறுவனத்தின் கடந்த நான்கு ஆண்டு இலாப நட்டங்கள் பின்வருமாறு
2015 - ரூ.15,000 2016 - ரூ.17,000 2017 - ரூ.6,000 (நட்டம்) 2018 - ரூ. 14,000
4 ஆண்டுகள் சராசரி இலாபத்தில் 5 ஆண்டு கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயர் மதிப்பை கணக்கிடுக?

V12Acc

3

- 40) முரளி மற்றும் சேது இருவரும் ஒரு கூட்டாண்மை நிறுவனத்தின் கூட்டாளிகள். முரளி கழிவுக்குமுன் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாக பெறவேண்டும். சேது கழிவுக்கு பின் உள்ள நிகர இலாபத்தில் 10% கழிவாக பெற வேண்டும். 2019 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டு குரிய கழிவு கணக்கிடுவதற்கு முன்னர் உள்ள நிகர இலாபம் ரூ.1,10,000 முரளி மற்றும் சேதுவுக்கு தர வேண்டிய கழிவினை கணக்கிடவும்

பகுதி - A

7×5=35

அனைத்து வினாக்களுக்கும் விடையளி.

- 41) அ) பின்வரும் விவரங்களில் இருந்து மொத்த விற்பனையை கணக்கிடவும்

விவரம்	ரூ.	விவரம்	ரூ.
2018 ஏப் 1 அன்று கடனாளிகள்	2,50,000	பெறுதற்குரிய மாற்றுசீட்டு	15,000
2018 ஏப் 1 அன்று பெறுதற்குரிய மாற்றுசீட்டு	60,000	மறுக்கப்பட்டது	50,000
கடனாளியிடம் பெற்ற ரொக்கம்	7,25,000	உள்திருப்பம்	90,000
பெறுதற்குரிய மாற்றுசீட்டுக்-காக ரொக்கம் பெற்றது	1,60,000	2019 மார்ச் 31 அன்று	2,40,000
வாராக் கடன்	30,000	பற்பல கடனாளிகள்	3,15,000
		ரொக்க விற்பனை	

(அல்லது)

- ஆ) பெறுதல் செலுத்தல் கணக்கிற்கும் வருவாய் செலவின கணக்கிற்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

- 42) அ) கீழே கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து குறிஞ்சி விளையாட்டு மன்றத்தின் 2018 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டு குறிய பெறுதல் செலுத்தல் கணக்கை தயார் செய்க

விவரம்	ரூ.	விவரம்	ரூ.
கைரொக்கம் 1.1.2018	4,000	அச்சுக்கட்டணம் செலுத்தியது	2,500
சம்பளம் கொடுத்தது	3,000	பாதுகாப்பு பெட்டக வாடகை பெற்றது	1,000
ஆயுள் உறுப்பினர் கட்டணம் பெற்றது	10,000	தொடர்விளையாட்டு போட்டி வரவுகள்	14,000
சந்தா பெற்றது	15,000	தொடர் விளையாட்டு போட்டி செலவுகள்	10,500
வாடகை பெற்றது	2,000	முதலீடுகள் வாங்கியது	25,000

(அல்லது)

- ஆ) கவிதா, குமுதா மற்றும் லலிதா ஆகிய கூட்டாளிகள் தங்கள் இலாப நடத்தை 5:3:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து வந்தனர் 2018 டிச 31 அன்று குமுதா நிறுவனத்திலிருந்து விலகுகிறார் அவர் விலகும் நாளில் அவருடைய முதல் க/கு 2,00,000 வரவிருப்பை காட்டியது
- i) அவருடைய தொகை காசோலை மூலம் உடனடியாக செலுத்தப்பட்டால்
- ii) அவருடைய தொகை உடனடியாக செலுத்தப்படவில்லை எனில்
- iii) ரூ.70000 உடனடியாக காசோலை மூலம் செலுத்தப்பட்டது
- மேற்கண்ட சூழ்நிலைகளுக்கு குறிப்பேட்டு பதிவு தருக

- 43) அ) ரம்யா, சாரா மற்றும் தாரா என்ற கூட்டாளிகள் முறையே 5:3:2 எனும் விகிதத்தில் இலாப நடட்டம் பகிர்ந்துவந்தனர். 2018 ஏப் 1 அன்று தாரா கூட்டாண்மையிலிருந்து விலகினார் பின்வரும் சரிகட்டுதல்கள் மேற்கொள்ளப்படவேண்டும்
- i) வளாகத்தின் மதிப்பை ரூ.40000 உயர்த்த வேண்டும்
- ii) சரக்கிருப்பு ரூ.3000 இயந்திரம் ரூ.6500 மதிப்பு குறைக்க வேண்டும்
- iii) கொடுபடா செலவுகள் ரூ.500 ஒதுக்கு உருவாக்க வேண்டும்
- குறிப்பேட்டு பதிவு தந்து மறுமதிப்பீட்டு க/கு தயார் செய்க.

(அல்லது)

- ஆ) கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத போது இந்திய கூட்டாண்மை சட்டம் 1932ன் படி கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் யாவை?
- 44) அ) ஊட்டி மனம்கிழ் மன்றத்தின் பெறுதல் செலுத்தல் கணக்கிலிருந்து 2018 மார்ச் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டு குறிய வருவாய் செலவின கணக்கு தயார் செய்க

பெறுதல்	₹	செலுத்தல்கள்	₹
தொடக்க இருப்பு		விளையாட்டு பொருள்	
கைரொக்கம்	5000	வாங்கியது	10000
வாடகை பெற்றது	10000	எழுதுபொருளுக்கு	
முதலீடு விற்பது	8000	செலுத்தியது	7000
சந்தா பெற்றது	54000	கணிப்பொறி வாங்கியது	25000
		சம்பளம்	20000
		இறுதி இருப்பு கைரொக்கம்	15000
	77000		77000

V12Acc

4

(அல்லது)

- ஆ) தினேஷ் மற்றும் சுகுமார் 2018 ஆம் ஜனவரி 1 அன்று கூட்டாண்மையில் ஈடுபட்டனர். தினேஷ் ரூ.15000 மற்றும் சுகுமார் ரூ.120000 முதலாக கொண்டு வந்தார். ஒப்பந்தம் பின்வருவனவற்றை கொண்டுள்ளது.
- அ) இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர வேண்டும்
- ஆ) முதல் மீது வட்டி 4% தரப்பட வேண்டும்
- இ) எடுப்பு மீது வட்டி தினேஷ் ரூ.3600, சுகுமார் ரூ.2200
- ஈ) தினேஷுக்கு ஆண்டு சம்பளம் ரூ.60000 வழங்கப்பட வேண்டும்
- உ) சுகுமாருக்கு தரப்பட வேண்டிய கழிவு ரூ.80000 2018 டிசம்பர் 31 ஆம் நாளோடு முடிவடையும் ஆண்டில் வட்டி, சம்பளம் கழிவு சரிசெய்துவதற்கு முன் இலாபம் ரூ.22,000 இலாபநட்ட பகிர்வு கணக்கு தயாரிக்கவும்
- 45) அ) பின்வரும் தகவல்களிலிருந்து மூலதனமாக்கல் முறையில் நற்பெயரின் மதிப்பை காணவும்
- அ) சராசரி இலாபம் ரூ.60,000
- ஆ) சாதாரண இலாப விகிதம் 10%
- இ) பயன்படுத்தப்பட்ட முதல் ரூ.4,50,000
- ஆ) தியாகவிகிதம் ஆதாயவிகிதம் வேறுபாடு தருக.
- 46) அ) கூட்டாண்மை அடிப்படையில் நடத்தப்படும் ஒரு வணிகத்தின் விவரம் பின்வருமாறு
- i) ஈட்டிய இலாபங்கள் - 2016 - ரூ.25000, 2017 - ரூ.23000 2018 - ரூ. 26000
- ii) 2016 ஆம் ஆண்டில் திரும்ப திரும்ப நிகழா வருமானம் ரூ.2500 சேர்ந்துள்ளது
- iii) சரக்கிருப்பு தீயினால் சேதமடைந்ததால் 2017 ஆம் ஆண்டு இலாபத்தில் 3500 குறைக்கப்பட்டது
- iv) சரக்கிருப்பு காப்பீட்டு கட்டணம் ரூ.250 என மதிப்பிடப்பட்டது
- 3 ஆண்டு சராசரி இலாபத்தில் 2 ஆண்டு கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பெயர் மதிப்பை கணக்கிடவும்

(அல்லது)

- ஆ) பின்வரும் விவரங்களை கொண்டு ஆண்டுத் தொகை முறையில் நற்பெயரின் மதிப்பை கணக்கிடவும்
- i) சராசரி இலாபம் ரூ.14,000
- ii) சாதாரண இலாபம் ரூ.4,000
- iii) சாதாரண இலாப விகிதம் 15%
- iv) நற்பெயருக்கான கொள்முதல் ஆண்டுகள்.
- 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 15% என்ற வட்டி வீதத்தில் ரூ.1ன் தற்போதைய ஆண்டு தொகை மதிப்பு ரூ.3,352
- 47) அ) ஆனந்தம் மற்றும் பாலு என்ற கூட்டாளிகள் முறையே 73 எனும் விகிதத்தில் இலாபநட்டங்களை பகிர்ந்து வந்தனர் 2018 மார்ச் 31 நாளைய இருப்புநிலை குறிப்பு பின்வருமாறு
- | பொறுப்புகள் | ரூ | சொத்துகள் | ரூ |
|------------------|----------|--------------|----------|
| முதல் கணக்குகள் | | நிலம் | 60,000 |
| ஆனந்த் | 50,000 | சரக்கிருப்பு | 40,000 |
| பாலு | 30,000 | கடனாளிகள் | 20,000 |
| பற்பல கடனீந்தோர் | 20,000 | கைரொக்கம் | 10,000 |
| இலாப நட்ட க/கு | 30,000 | | |
| | 1,30,000 | | 1,30,000 |
- 2018 ஏப்ரல் 1 ஆம் நாளன்று அவர்கள் சந்துரு என்பவரை கீழ்க்காணும் சரிசெய்தல்களுக்கு ஒப்புக் கொண்டு 1/4 பங்குக்கு கூட்டாண்மையில் சேர்த்து கொண்டனர்
- அ) சரக்கிருப்பு மதிப்பில் ரூ.3000 குறைப்பது
- ஆ) வாரா ஐயகடன் ஒதுக்கு ரூ.2000 உருவாக்குவது
- இ) நிலத்தின் மதிப்பை ரூ.10000 மதிப்பேற்றம் செய்வது
- மறுமதிப்பீட்டு கணக்கு, மற்றும் கூட்டாளியின் முதல் கணக்கை தயாரிக்கவும்

(அல்லது)

- ஆ) ஸ்ரீராம் மற்றும் ராஜ் என்ற கூட்டாளிகள் முறையே 2:1 எனும் விகிதத்தில் இலாபநட்டங்களை பகிர்ந்து வந்தனர். 1.4.2017 நெல்சன் என்பவரை புதிய கூட்டாளியாக சேர்ந்தனர். கீழ்க்கண்ட சரிசெய்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்
- i) சரக்கிருப்பு மதிப்பை ரூ.5000 உயர்த்த வேண்டும்.
- ii) பதிவு பெறாத முதலீடு ரூ.7000 பதிவு செய்ய வேண்டும்
- iii) அலுவலக சாதனங்கள் மதிப்பை ரூ.10000 குறைக்க வேண்டும்
- iv) கொடுபடா கூலி ரூ.9500க்கு வகை செய்ய குறிப்பிட்டு பதிவு தந்து மறுமதிப்பிட்டு க/கு தயார் செய்க.
